மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருப்புவனம்

2026–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7–ம் நாள் செவ்வாய்க்கிழமை மனுதாரர் தரப்பு சாட்சியின் வாக்குமூலம் 1869ம் ஆண்டு சட்ட எண்.44வது பிரிவு 6(1) ன் பிரிவின்படி Grade III Bench Clerk திருமதி. நாகம்மாள் என்பவரால் உறுதி பிரமாணம் செய்யப்படுகிறது.			
பெயர்:	**ஹேமலதா**	தொழில்:	
த.பெ:	சோலைமலை	சமயம்:	
கிராமம்:		சாதி:	
வட்டம்:		வயது:	

07.04.2026 MC.5/2025 ம.சா.1. ஹேமலதா

<u>எதிர்மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரணை</u>:

1) எந்த தேதியில் எனக்கும் எதிர்மனுதாரருக்கும் திருமணம் நடைபெற்றது என்றால் 27.08.2017 ம் தேதி திருமணம் நடைபெற்றது. எதிர்மனுதாரர் எனது சொந்த அத்தை மகன் ஆவார். என்னுடைய அக்காவிற்கும் எதிர்மனுதாரரின் அண்ணனுக்கும் எங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது என்றால் சரிதான். என் திருமணத்தின்போது எதிர்மனுதாரரின் பெற்றோர்கள் காலமாகிவிட்டார்கள் என்றால் சரிதான். நான் தாக்கல் செய்துள்ள மனுவில் கண்ட நான்காவது பத்தியில் திருமணத்தின்போது எதிர்மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் வற்புறுத்தலின் பேரில் 30 சவரன் நகையும் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பண்டபாத்திரங்களும் கொடுக்கப்பட்டதாக சொல்லியுள்ளது முற்றிலும் தவறு என்றால் சரியல்ல அவை அனைத்தும் உண்மை ஆகும்.

2) எனக்கு திருமணத்தின்போது சீதனமாக 30 பவுன் தங்க நகையும் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பண்ட பாத்திரங்கள் கொடுத்ததாக சொல்லியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக ஏதேனும் ஆவணம் தாக்கல் செய்துள்ளேனா என்றால் தாக்கல் செய்யவில்லை. நான் சொல்லியுள்ளது போல் எந்தவித நகையோ பண்டபாத்திரங்களோ திருமணத்தின்போது சீதனமாக கொடுக்கவில்லை என்றாலும் நான் வழக்கிற்காக சீதனமாக கொடுக்கப்பட்டதாக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றாலும் சரியல்ல.

3) எதிர்மனுதாரர் என்ன வேலை செய்து வருகிறார் என்பது குறித்து எனது திருமணத்திற்கு முன்பே தெரியுமா என்றால் தெரியும் அவர் காவல் துறையில் காவலராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின்போது எதிர்மனுதாரர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த விவரம் எனக்கு தெரியுமா என்றால் அது பற்றி எனக்கு தெரியாது. திருமணத்திற்கு எதிர்மனுதாரருக்கு

R VENKADESH PRASANTH

Digitally signed by R VENKADESH PRASANTH
Date: 2026.04.07 16:21:53 +0530

எத்தனை நாள் விடுப்பு அளிக்கப்பட்டது என்ற விவரம் எனக்கு தெரியுமா என்றால் தெரியும் 30 நாள்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. திருமணம் முடிந்து எத்தனை நாள் கழித்து எதிர்மனுதாரர் சென்னையில் மீண்டும் பணியில் சேர்ந்தார் என்றால் 15 நாள்கள் கழித்து பணியில் சேர்ந்தார்.

4) நான் எத்தனை நாள்கள் கழித்து சென்னைக்கு எதிர்மனுதாரருடன் குடும்பம் நடத்த சென்றேன் என்றால் திருமணம் நடைபெற்று 4 மாதம் கழித்து சென்றேன். எதிர்மனுதாரர் என்னுடன் சண்டையிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார் என்று சொல்லியுள்ள நிலையில் நான் திருமணம் முடிந்து 4 மாதம் கழித்து தான் சென்னைக்கு சென்றுள்ள நிலையில் கொடுமை நடைபெற எவ்வித வாய்ப்பும் ஏற்படவில்லை என்றால் சரியல்ல. சென்னையில் எதிர்மனுதாரருடன் சேர்ந்து எத்தனை மாதம் குடும்பம் நடத்தினோம் என்றால் 8 மாதம் சென்னையில் குடும்பம் நடத்தினோம்.

5) நான் எப்போது கருவுற்றேன் என்றால் 2017 ம் வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் இருந்தபோது கருவுற்றேன். நான் கருவுற்று இருந்ததை எங்கே உறுதி செய்தோம் என்றால் மதுரையில் உறுதி செய்தேன். நான் மதுரையில் இருந்தபோது கருவுற்றிருப்பது தெரியவந்த பின்னர் சென்னைக்கு செல்லவே இல்லை என்றால் சரிதான். நான் எதிர்மனுதாரருடன் சென்னையில் 8 மாதம் குடும்பம் நடத்தவில்லை என்றாலும் அவ்வாறு குடும்பம் நடத்தியதாக வழக்கிற்காக பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றாலும் சரியல்ல.

6) நான் என் பிரசவத்திற்காக எங்கே மருத்துவம் பார்த்து வந்தேன் என்றால் வண்டியூரில் உள்ள இனியா மருத்துவமனையில் பார்த்து வந்தேன். என் கருவுற்ற காலம் முழுவதும் மேற்படி மருத்துவமனையில் தான் நான் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தேன் என்றால் சரிதான். நான் கருவுற்று இருந்த காலத்தில் மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் எதிர்மனுதாரர் என்னுடன் தான் வந்தார் என்றாலும் மருத்துவ செலவுகள் அனைத்தும் எதிர்மனுதாரர் தான் பார்த்து வந்தார் என்றாலும் சரியல்ல. நான் தாக்கல் செய்துள்ள பிராதன மனுவில் எதிர்மனுதாரர் என்னை 3 மாதத்திற்கு ஒரு முறை வந்து பார்த்து செல்வார் என்று சொல்லியுள்ள நிலையில் தற்போது முன்னுக்கு பின் முரணாக எதிர்மனுதாரர் என்னை வந்து பார்க்கவே இல்லை என்று சொல்கிறேன் என்றால் சரியல்ல நான் கருவுற்றிருந்த சமயத்தில் எதிர்மனுதாரர் என்னுடன் மருத்துவமனை வந்ததே இல்லை.

7) எதிர்மனுதாரர் வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்ததாக எனது மனு பாரா 6ல் சொல்லியுள்ள நிலையில் அந்த பெண் குறித்த விவரங்கள் எதையும்

R VENKADESH PRASANTH
Digitally signed by R VENKADESH PRASANTH
Date: 2026.04.07 16:22:00 +0530

நான் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றால் சரிதான். நான் எதிர்மனுதாரர் வேறு பெண்ணோடு தொர்பில் இருப்பதாக பொய்யாக சொல்கிறேன் என்றால் சரியல்ல. எனது தாயார் பெயர் அனிதா என்றால் சரிதான். எனது தாயாரின் வங்கி கணக்கில் தான் நான் GPay பயன்படுத்தி வந்தேன் என்றால் சரிதான். எதிர்மனுதாரர் நான் பயன்படுத்தி வந்த GPay நம்பருக்கு மாதா மாதம் ரூபாய் 10 ஆயிரம் அனுப்பி வந்தார் என்பதை எதிர்மனுதாரர் தாக்கல் செய்துள்ள வங்கி கணக்கு பரிவர்த்தனையில் காட்டப்பட்டுள்ளது என்றால் சரியல்ல அவர் எனக்கு மாதா மாதம் பணம் அனுப்பவில்லை. **சாட்சி தற்போது தானாக எதிர்மனுதாரர் தனக்கு மாதா மாதம் ரூபாய் 7 ஆயிரம் அனுப்பி வந்தார்**.

8) நான் பயன்படுத்தி வரும் GPay நம்பர் உள்ள வங்கி கணக்கு பரிவர்த்தனையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேனா என்றால் தாக்கல் செய்யவில்லை. நான் எனது Assets and Liability மனுவுடன் தாக்கல் செய்துள்ள Account statement ஆனது எந்த வங்கியில் நான் பராமரித்து வரும் வங்கி கணக்கு அடங்கிய பரிவர்த்தனை என்றால் தமிழ்நாடு கிராம வங்கி, மணலூர் கிளையின் வங்கி கணக்கு பரிவர்த்தனை ஆகும். எதிர்மனுதாரர் கடந்த 2025 ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் நாளது தேதி வரை மாதா மாதம் ரூபாய் 5 ஆயிரம் எனது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார் என்றால் கடந்த 4 மாதங்களாக செலுத்தி வருகிறார். மேற்படி எதிர்மனுதாரர் அனுப்பும் தொகைகள் எந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றால் எனது தாயாரின் வங்கி கணக்கில் மேற்படி தொகை அனுப்பப்படுகிறது அது எந்த வங்கி கிளை என்றால் பாரத ஸ்டேட் வங்கி, திருப்புவனம் கிளையில் உள்ள வங்கி கணக்கு ஆகும்.

9) நான் எனது தாயாரின் வங்கி கணக்கை பயன்படுத்தி வரும் நிலையில் இந்நீதிமன்றத்தில் வேறு ஒரு வங்கி கணக்கை சமர்பித்து பொய்யாக சாட்சியம் அளிக்கிறேன் என்றால் சரியல்ல திருமணத்திற்கு பின்னர் எனக்கு வங்கி கணக்கு இல்லாததால் எனது தாயாரின் வங்கி கணக்கை எனது GPay ல் பயன்படுத்தி வந்தேன் அதன் பின்னர் எனக்கு தற்போது வங்கி கணக்கு உள்ளது. எதிர்மனுதாரர் எனக்கு 2024 ம் வருடம் மே மாதம் வரையில் பணம் அனுப்பி வந்தார் என்றால் சரிதான்.

10) நான் தாக்கல் செய்துள்ள வங்கி கணக்கு பரிவர்த்தனையில் உள்ள கிராம வங்கியில் எப்போது நான் வங்கி கணக்கு தொடங்கினேன் என்றால் அது தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிறது. நான் தாக்கல் செய்துள்ள கிராம வங்கி கணக்கில் எந்த மாதிரியான வங்கி பரிவர்த்தனை செய்து வருகிறேன் என்றால் நான் மேற்படி வங்கி கணக்கில் நகை அடமானம் வைத்தும் மற்றும் என்னுடைய இதர செலவுகளுக்கான பரிவர்த்தனையும் செய்து வருகிறேன்.

R VENKADESH PRASANTH

Digitally signed by R VENKADESH PRASANTH
Date: 2026.04.07 16:22:08 +0530

தற்போது வரை எதிர்மனுதாரர் எனக்கு பணம் அனுப்பி வரும் GPay நம்பரில் எனது பெயர் தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான்.

11) எனக்கு எந்த தேதியில் குழந்தை பிறந்தது என்றால் 06.08.2018 ம் தேதியில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் நான் எப்போது சென்னைக்கு சென்றேன் என்றால் குழந்தை பிறந்த பின்னர் நான் சென்னைக்கு செல்லவே இல்லை.

(எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் வேண்டுகோளுக்கிணங்க குறுக்கு விசாரணை தொடர்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது)

Taken down by me in open court readover/interpreted to the witness in Tamil and acknowledged by him/her to be correct

R VENKADESH PRASANTH

Digitally signed by R VENKADESH PRASANTH
Date: 2026.04.07 16:22:27 +0530

District Munsif Cum Judicial Magistrate,
Thiruppuvanam